

சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்குக் கடப்பாடு

சிங்கப்பூரில் பலதரப்பட்ட சமயங்களைக் கொண்ட பன்மயச் சமுதாயத்தில் நல்லிணக்கமும் அமைதியும் பெருமளவு நீடித்து வந்துள்ளது. இது தற்செயலாக நிகழ்ந்த ஒன்றல்ல. நமது சமய நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும், போற்றிப் பாராட்டவும், ஊக்குவிக்கவும் நாம் தொடர்ந்து முயற்சி எடுத்தாகவேண்டும். ஏனெனில், நமது அமைதிக்கும், செழிப்புக்கும், முன்னேற்றத்திற்கும் சமய நல்லிணக்கம் இன்றியமையாதது. இந்த நோக்குடன், பின்வருபவற்றை நாங்கள் மறுஉறுதிப்படுத்துகிறோம்:

சமயச் சுதந்திரத்தை நிலைநாட்டுவோம்

1. சமயச் சுதந்திரத்துக்கு உத்தரவாதமளிக்கும் அரசமைப்புச் சட்டத்தை நாம் நிலைநாட்டுவோம். அதோடு, சமய நம்பிக்கை இல்லாதிருப்பது உட்பட, நாம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு மாறுபட்ட நம்பிக்கைகளை வெளிப்படுத்தவும், கடைப்பிடிக்கவும், பரப்பவும், ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமையையும் நாங்கள் நிலைநாட்டுவோம்.

மேலும் வலுவான பிணைப்புகளை வளர்ப்போம்

2. பல்வேறு சமய நம்பிக்கைகளைக் கொண்டவர்களுக்கு இடையில் வலுவான பிணைப்பு இருப்பது, சமய நல்லிணக்கத்துக்கு மிக முக்கியம். நமது சமய நம்பிக்கைகள் மாறுபட்டிருந்தாலும், அறப்பணி, அன்பு, மரியாதை, மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுதல் போன்ற பொதுவான பண்புகள் நம்மிடையே காணப்படுகின்றன. இவை, பின்வருபவை உட்பட, மற்றவர்களுடன் அடிக்கடி தொடர்புகளை ஊக்குவிப்பதற்கு நாம் கொண்டுள்ள பண்புகளுடன் ஒத்துபோகின்றன.

- a. மற்ற சமய நம்பிக்கைகளைக் கொண்டவர்களுடன் அர்த்தமுள்ள உறவை வளர்த்துக் கட்டிக்காத்தல்;
- b. மற்ற சமய நம்பிக்கைகளைக் கொண்டவர்களுக்கு உதவுதல்; நெருக்கடி நிலையிலும்கூட;
- c. சமய நம்பிக்கையைக் கருத்தில்கொள்ளாமல், அனைவருக்கும் சமயம் சாரா வணிகச் சேவைகளை வழங்குதல், அதோடு சமய நம்பிக்கையின் சின்னங்களை வெளிப்படுத்தும் மற்ற தொழில் உரிமையாளர்களிடமிருந்து சேவைகளையும் பெறுதல்;
- d. நமது சமய நம்பிக்கைகளை வெளிப்படுத்த ஒருவருக்கொருவர் இடமளித்தல், அதையும் மரியாதையுடன், உணர்வுகளைப் பாதிக்காத முறையில் செய்தல்;
- e. சமய ரீதியில், நமக்கு வெவ்வேறு உணவுக் கட்டுப்பாடுகள், பழக்கங்கள் ஆகியவை இருந்தாலும், மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிடுதல்;
- f. ஒருவர் மற்றவரது விழாக்களின்போது நல்வாழ்த்து கூறி, கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுதல்; மற்றும்
- g. மற்ற சமயங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளில் கலந்துகொள்ளுதல்; திருமணங்கள், இறுதிச்சடங்குகள் போன்ற நிகழ்வுகள், மற்ற சமயத்தவரின் வழிபாட்டுத் தலங்களில் நடத்தப்பட்டாலும்கூட.

பரிவுமிக்க, பரஸ்பர புரிந்துணர்வுமிக்க கலாசாரத்தைப் பேணிவளர்ப்போம்

3. நாங்கள் பரிவுமிக்க, பரஸ்பர புரிந்துணர்வுமிக்க கலாசாரத்தைப் பேணிவளர்ப்போம். மற்ற சமய நம்பிக்கைகளைக் கொண்டவர்களுடன் கலந்துறவாடும்போது, புரிந்துணர்வு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை போன்ற சமூக வழக்கங்களை நிலைநிறுத்துவோம். நமது சமுதாயம் பல சமயங்களைக் கொண்டதாக இருந்தாலும், அரசாங்கம் சமயச் சார்பற்றது

என்பதையும், பொது இடங்களில் ஒருவர் தமது சமய நம்பிக்கையை வெளிப்படுத்துவதால் புரிந்துணர்வின்மை ஏற்படக்கூடும் என்பதையும் நாங்கள் அறிகிறோம். சமய உணர்வுகளை அனைவரும் அறிந்திருக்கமாட்டார்கள் என்பதையும், புரிந்துணர்வில்லாமல் குழப்பங்களோ சர்ச்சைகளோ நேரும்போது, மரியாதைமிக்க கலந்துரையாடல் மூலம் அவற்றுக்குத் தீர்வு காணவேண்டும் என்பதையும் நாங்கள் ஏற்கிறோம்.

மரியாதையாகவும் உணர்வுகளை மதிக்கும் வகையிலும் சமய நம்பிக்கைகளைப் பகிர்ந்துகொண்டு பரப்புவோம்

4. நாங்கள் பல்வேறு சமயங்களுக்கு இடையேயும், பல்வேறு சமயங்களிலும் உள்ள உணர்வுகளைக் கவனத்தில் கொண்டு, எங்களது சமய நம்பிக்கைகளை மரியாதையான முறையில் பிறருடன் பகிர்ந்துகொண்டு பரப்புவோம். எங்களது சமயம் சார்ந்த பழக்கவழக்கங்கள், மரியாதையான முறையிலும் மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாத வகையிலும் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துவோம். நாங்கள் பிற சமயங்களை இழிவுபடுத்தவோ அவமதிக்கவோ மாட்டோம். மேலும், பல்வேறு சமயத்தினருக்கிடையே மனக்கசப்பைத் தூண்டமாட்டோம். ஒருவருடைய சமய நம்பிக்கையின் காரணமாக, அவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எவ்வித வன்முறையையும் நாங்கள் உறுதியாக நிராகரிப்பதோடு, அதை என்றுமே சகித்துக்கொள்ளவும் மாட்டோம்.

நெருக்கடிநிலைகளில் ஒருமைப்பாட்டைக் கட்டிக்காப்போம்

5. நெருக்கடிநிலைகளின்போது, ஒருவருக்கொருவர் நமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவோம். நாம் ஒருவருடன் ஒருவர் கலந்தாலோசிப்போம். நாம் ஒருவருக்கொருவர் உதவி புரிவோம். இதன்வழி, சமுதாயப் பிணைப்பைக் கட்டிக்காப்பதைத் தலையாய

குறிக்கோளாகக் கொண்டு, அந்த நோக்கம் நிறைவேற ஒன்றாகச் செயல்படுவோம்.

அமைப்புசார்ந்த முயற்சிகளுக்கு ஆதரவளிப்போம்

6. சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதையும் வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட தேசிய அமைப்புகளான இனம், சமயங்களுக்கு இடையிலான நம்பிக்கை வட்டங்கள், இன, சமய நல்லிணக்கம் குறித்த தேசிய வழிநடத்து குழு, சமய நல்லிணக்கத்துக்கான அதிபர் மன்றம் போன்றவற்றுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். நட்புறவையும் நம்பிக்கையையும் வளர்க்கும் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து அவற்றில் கலந்துகொண்டு, பொது நலனுக்கான திட்டப்பணிகளில் நாம் ஒன்றாகச் செயல்படுவோம்.

அனைவருக்காகவும் மேம்பட்ட சிங்கப்பூரை உருவாக்க சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்போம்

7. இந்தக் கடப்பாட்டில் உள்ள உறுதிப்பாடுகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு கடைப்பிடிப்போம். எங்களுடைய பேச்சின் மூலமாகவும், செய்யும் செயல்களின் மூலமாகவும் சிங்கப்பூரில் சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்க எங்களால் பங்களிக்கமுடியும். நம் நாடு தொடர்ந்து அமைதியாகவும் நல்லிணக்கத்தோடும் முன்னேற்றம் கண்டு செழிப்படைவதை நாம் ஒன்றிணைந்து உறுதிசெய்வோம். இதன்வழி, அனைவரும் தத்தம் சமய நம்பிக்கைகளின்படி நிறைவான வாழ்க்கையை வாழ வழிவகுப்போம்.